





July 20, 2019

BSE Limited Department of Corporate Services Floor 25, P. J. Towers, Dalal Street, Mumbai-400 001.

Listing Department

Registered Office: "Exchange Plaza", C-1, Block G, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051.

National Stock Exchange of India Limited

Scrip Code: 532051

Scrip Code: SWELECTES

Dear Sir / Madam,

Sub: Newspaper clippings of the notice of 24th Annual General Meeting and Addendum Notice.

The Twenty Fourth Annual General Meeting of the Company will be held on Friday the 9th August 2019 at 3:30 p.m. at Savera Hotel, "Samavesh Hall", No.146, Dr. Radhakrishnan Road, Mylapore, Chennai - 600 004.

In this regard, we enclose herewith the copies of Newspaper clippings of the Notice of 24th Annual General Meeting of the Company which including E-Voting period, cut-off date and Intimation on closure of Register of Members and Addendum to the Notice-AGM published in all editions of "Business Line" and "The Hindu (vernacular -Tamil Daily)" on July 18, 2019, as per SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

We request you to kindly take the above on record.

Thanking you,

Yours faithfully,

For SWELECT ENERGY SYSTEMS LIMITED

R. Sathishkumar Company Secretary

Encl.: as above



ee rans by ise to 68.82

JST OF INDIA

uly 17

ee depreciated by 11 close at 68.82 against dollar on Wednesday oreign fund outflows 1g crude oil prices.

interbank foreign exforex) market, the docurrency opened at per dollar, but lost during the day and fiftled at 68.82.

10-year government ield was at 6.35 per

ED

Road, Bengaluru - 560100 3 1450,

te: www.3m.com/in

eeting (AGM), I Book Closure

of the Company will be held on I, Taj MG Road, 41/3, Mahatma ness as set forth in the Notice of

sent to all the members whose ry Participant's. The same are 3m.com/in. Notice of the AGM nt to all other Members at their h of the Notice of the AGM and

materialized form, as on cutoff on the business set forth in the f Karvy Fintech Private Limited e voting). All the Members are

3M may be transacted through

August 11, 2019 at 9.00 am; 113, 2019 at 5.00 pm;

te by electronic means or at the

beyond 5.00 pm, on August 13,

ipany and becomes member of e AGM and holding shares as of the login ID and password by v.kr@karvy.com. However, if a g, then the existing user ID and

ng module shall be disabled by once the vote on a resolution is wed to change it subsequently; the AGM; (c) the members who o the AGM may also attend the again; and (d) a person whose the register of beneficial owners late only shall be entitled to avail GM.

pany's website www.3m.com/in

ntly Asked Questions (FAQs) for ers at the download section of (umar of Karvy Fintech Pvt. Ltd.,

oks of the Company will remain ay, August 14, 2019 (both days ng.

Practising Company Secretary, erson, as a Scrutinizer who will arent manner.

For 3M India Limited V. Srinivasan Company Secretary

Sanjiv iviista s tettii eiius at axis daiik

OUR BUREAU

Mumbai, July 17

Axis Bank has said that Sanjiv Misra has ceased to be its Non-Executive (part-time) Chairman after completion of his tenure with effect from the close of business hours on Wednesday.

"Misra has decided not to

continue as an Independent Director of the bank for the remainder of his tenure as an Independent Director and has resigned," it said in a regulatory filing.

Rakesh Makhija will assume charge as the new Non-Executive (Part-Time) Chairman of the bank from Thursday.

swelect

SWELECT ENERGY SYSTEMS LIMITED

CIN: L93090TN1994PLC028578

Registered Office: 'SWELECT HOUSE', No.5, Sir P.S. Sivasamy Salai, Mylapore, Chennai-600 004. Tel: +91 44 24993266, Fax: +91 44 24995179 Email: cg.ird@swelectes.com Website: www.swelectes.com

Notice of 24th Annual General Meeting and Addendum to the Notice of AGM

Notice is hereby given that the Twenty Fourth Annual General Meeting (AGM) of the Members of the Company is Scheduled to be held on Friday, August 9, 2019 at 3.30 p.m. at Savera Hotel, 'Samavesh Hall', No. 146, Dr. Radhakrishnan Road, Mylapore, Chennai - 600 004 to transact the business as set out in the Notice of the Meeting dated May 28, 2019 and addendum to the Notice of AGM dated July 8, 2019. Further the Company is offering remote e-voting facility to its members whose names appear in the Register of Members / Beneficial owners as on the cut-off date i.e. 02/08/2019 to exercise their right to vote by electronic (remote e-voting) means on the business specified in the above Notices.

On 16th July 2019, the Company has despatched physical (hard) copies of the Notice of the Annual General Meeting and addendum to the Notice of AGM including detailed instructions and information relating remote e-voting, Proxy form, and attendance slip together with Annual Report of the Company for the financial year 2018-2019 to the shareholders through permitted postal mode. Soft copies of Annual Report and other documents as above mentioned have been sent on 16th July 2019 through electronic means whose e-mail addresses are registered with the Company/ Depository Participants.

The voting rights of Shareholders shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on the cut-off date being Friday August 2, 2019. A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the AGM through ballot paper. The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again.

The Company has engaged the services of M/s.Central Depository Services (India) Limited (CDSL) to provide the remote e-voting facility. The remote e-voting facility will be available during the following period.

Commencing from Ending upto : 9.00 a.m (IST) on Tuesday, August 6, 2019 : 5.00 p.m (IST) on Thursday, August 8, 2019

Register of Members will be closed for the Purpose of 24th AGM & Dividend : 3rd August 2019 to 9th August 2019 (Both days inclusive)

Remote e-voting shall not be allowed after 5 p.m. on August 8, 2019 and the remote e-voting facility would be blocked.

Any person, who acquires shares of the Company and becomes member after despatch of the Notice of the meeting and holding shares on the cut-off date i.e.02.08.2019, may obtain Notice of the AGM together with Annexures, Addendum Notice to the AGM and Annual Report 2018-2019 by sending request either to the Company or RTA M/s. Cameo Corporate Services Limited and follow the detailed procedure for obtaining User ID and password, which is provided in the Notice of the meeting. Soft copy of the Notices and Annual Report 2018-2019 are also available on the website of the Company (www.swelectes.com) under 'investors' page and CDSL (www.evotingindia.com). If the member is already registered with CDSL for remote e-voting then he/she can use his /her existing User ID and password for casting the vote through remote e-voting.

In case of any queries / grievances regarding remote e-voting, members may contact Company's Registrar and Share Transfer Agent M/s. Cameo Corporate Services Limited, Subramanian Building, No.1, Club House Road, Chennai - 600 002. Name of contact person: Mr.P. Muralidharan, Assistant Manager, Email id: murali@cameoindia.com, Phone: +91-44-28460390, Fax: +91-44-28460129. Members may also refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at https://www.evotingindia.com under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com.

By order of the Board for SWELECT ENERGY SYSTEMS LIMITED

Chennai 17.07.2019 Sd/-R. Sathishkumar Company Secretary



CH-CH



R. SATHISHKUMAR Company Secreta தழுமத்துக்கு பெரும் சியின் விரி नागन மண்லी, குடி, வளசர ஆகிய பகுதி க விண்ணப் மீதம் உள்ள உரிய படும் நிலை முறைப்படுத் கொள்கை மீதான ஆபத்தை மக்களிடம் அவர்களது எதிர்ப்பைத் திரட்டும் வகையில், ஒரு கோடி . கையெழுத்துகளை பெறுவதற்கான மக்கள் இயக்கமும் நடத்தப்படும்.

இதில், கட்சி அணிகள் முழுவதும் களம் இறக்கப்படுகின்றன. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடைபெறும் இந்த பேரியக்கத்துக்கு பல்வேறு மக்கள் அமைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு அளிக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

. மன்மோகன் ராம் கூறும்போது, மாதத்தில் அதிக தள்ளுபடி கிடைப்பதால் வாடிக் . கையாளர்கள் இந்த மாதத் தில் துணிகளை வாங்க விரும்பு கின்றனர். எங்கள் ஷோருமில் ஆண்களுக்கான சட்டைகள் ரூ.350-க்கு வாங்க முடியும்.

swelect

المساوين المراجع المساسين பழைய டிசைன்களில் நவீன கால உத்திகளை புகுத்தியும் ஆடைகள் உற்பத்தி செய்யப் -படுகின்றன. விரைவில் வர வுள்ள நவராத்திரி, தீபாவளி பண்டிகை விற்பனையையும் எதிர்கொள்ள ஆவலுடன் காத் திருக்கிறோம்" என்றார்.

ம்பாங்கள்

தொழில்

டீலர்கள் தேவை

Redmi 7Note, 5+5 Online டெலிவரி Staff வாரம் ரூ.80,000 Ct:8870052438

வாது

பொது அறிவிப்பு

பொது அறிவிப்பு எனது கட்சிக்காரர் திரு.S.கதர்சன் த/பெ. S.மூரோம், வயது 32, முகவரி: எண்.439, சரஸ்வதி ராஜசேகர் ரோடு, எம்பசி ரேசிடென்சி, டைசி-7, Flat No.7506, பெரும்பாக்கம், சென்னை-600 100 என்பவர் சார்பாக தெரிவிப்பது யாதெனில். எனது கட்சிக்காரரின், TNHB அம்பத்தூர் Phase I & II அயப்பாக்கம் கிராமம். मां**दि**श तक्का 49, धीलगा**ं** तक्का 7325 LIG I TYPE மொத்த விஸ்தீரணம் 60 ச.மீ அல்லது 645.6 சதுரடிகள் கொண்ட மளையும் அதில் அடங்கிய ஆர்.சி.சி. வீடு, யின்சாரம், கிறை கொண்ட சொத்தின் திருத்தல் பத்திரம் என்.10902/2008, அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 28.07.2008 அன்று பதிவு செய்யப்பட்டது. கடந்த 10,07,2019 அன்று எனது கட்சிக்காரர் அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வரும் வழியில், மேற்கூறிய திருத்தல் பத்திரம், காணாமல் போய்விட்டது என்று எனது கட்சிக்காரர் தெரிவிக்கிறார். எனவே, மேற்கூறிய திருத்தல் பத்திரத்தை யாராவது எடுத்திருந்தாலோ, அல்லது வைத்திருந்தாலோ, அதை இந்த அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள் மேற்கண்ட எனது கட்சிக்காரிடம் கொடுக்க வேண்டு மேனவும், அவ்வாறு கொடுக்காமல் அதை தவறாக பயன்படுத்தினால் அது எனது

> M. சங்கர் B.A., B.L. வழக்கறிஞர் 268 & 459, New Addl. **Law Chambers** High Court Building, Chennai-104

கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது எனவும் இந்த

பொது அறிவிப்பு மூலம் தெரிவித்துக்

கொள்ளப்படுகிறது.

இடம்: அம்பத்தூர், சென்னை நாள்: 17.07.2019

பொது

பொது அறிவிப்பு

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL BENCH AT CHENNAI IBA No. 291 of 2019

:Applicant/ Operational Creditor -Vs-M/s.Kotec Automotive Services India Pito :Respondent/Corporate debtor

M/s. Kotec Automotive Services India P. Ltd., Survey no.12/8b, Vellanthangal village, Thándalam, Sriperumbudur, Kancheepuram, Tamil Nadu- 602105

Please take notice that the above applica tion for corporate insolvency resolution process taken out by the Applicant/ Operational Creditor against you for nonpayment of the total debt defaulted and payable by the corporate debtor being Rs.1,02,94,450/- including interest is posted for your appearance on 29th July 2019 before the Hon'ble National Company Law Tribunal, Chennai Bench. If you fail to appear in the above mentioned Tribunal at 10.30A.M. on that day or any other day when the matter is posted, either personally or through your counsel, you will be set ex-parte and the matter will be heard & decided in your absence M/s_ARUN C. MOHAN VASUNDHARA ARUN BRINDA MOHAN

R. PRASHANTH DURGA V BHAT

S. KARTHIK & RITHIKA REDDY \

பொது அறிவிப்பு

BEFORE THE MOTOR ACCIDENT CLAIMS TRIBUNAL AT BANGALORE (SCCH-7) MVC No. 835 OF 2019

BETWEEN: T. Babay & Others ... Petitioner AND: Reliance GICom.LTD and another ... Respondents

To issue Notice to 2nd Respondent: Mr. Akbar Ali .M, No. 3/1118, Kaideh Mellath Kanchipuram - 631501, Tamil Nadu. (Owner of the Vehicle beg. No. TN-21-AA-7980) Whereas the above named petitioner has of the venue of the above named petitioner has filed this claim petition against the above named respondent before this Homble court for compensation of fis. 50,00,000/- for the death of her husband the accident occurred on 28/12/2018, at about 3.30 PM. near Jangampalli Bus stop, Piler Madanapalli Road, Veputabailu Village, Chittoor, A.P, the accident between Two wheeler beg. No. AP-03-P9-8574 and Eicher Van bearing No.TN-03-CP-8574 and Eicher Van bearing No.TN-21-AA-7980, You are hereby summoned to appear in this court in person or through a pleader, duly instructed on 9.8.2019 at 11 AM before (SCCH-7) to show cause against the daim petition failing which the petition will be heard and determined exparte.

Given under my hand and seal of the court this 12.7.2019.

By the order of the Court, Asst./ Registrar Court of Small causes, Bangalore.
Advocate for Petitioner: A. ASHA
6, 1st floor, Naidu Layout, Next to Golden park apartment, Devarachikkanahalli Main Road, IIM Post, Bommanahalli, Bangalore - 76, PH: 9448019304

...

ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட்

CIN: L93090TN1994PLC028578 பதிவு அஜவகைம் : 'க்வெலக்ட் இல்லம்', என்.5, சர் P.S. சிவசாமி சாலை. மயிலைப்பூர், சென்னை - 600 004. சூராகையேல் : 191 44 24993266, தொலைநகலி : +91 44 24995179. மின்னஞ்சும் : cg.ird@swelectes.com இனையதனம் : www.swelectes.com

24வது ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பின் பிற்சேர்க்கை

இதன் முலம் அறிவிக்கப்படுவது என்னவென்றால், நிறுவன உறுப்பினர்களின் இருபத்து நான்காவது ஆண்டுப் பொதுக்கூட்டம் (AGM) வெள்ளிக்கிழமை, ஆகஸ்டு 9, 2019 அன்ற பிற்பகல் 3,30 மணிக்கு சவேரா ஹோட்டல், "சமவேஷ் ஹால்" என்.146, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004-ல் மே 28, 2019 ஆம் தேதியிட்ட கூட்ட அநினிப்பில் நிர்ணயிக்கப்பட்ட வரத்தக பரிமாற்றத்திற்காகவும் மற்றும் ஐூலை 8, 2019 ஆம் தேதியிட்ட ஆண்டு பொதுக்கூட்ட அநினிப்பின் பிற்சேர்க்கையின்படியும் நடைபெறும், மேலும், கெடுத்தேதியான அதாவது பிற்சேர்க்கையின்படியும் நடைபெறும், மேலும், கெடுத்தேதியான அதாவது பிறமோகர்க்கையின்படியும் நடைபெறும் மேலும், கெடுத்தேதியான அதாவது பிறமையாளர்களுக்கு மேற்கண்ட அறிவிப்புகளில் குறிப்பிட்டுன்ன வர்த்தகத்திற்காக மின்னணு (தொகைநா மின்னணு-வாக்கு) மூலமாக வாக்களிக்கும் வசதி அனிக்கப்பட்டுன்னது அனுமதிக்கப்பட்ட அறிவிப்புகளில் தில்கிக்கப்பட்ட அனுமிக்கப்பட்ட அறிவிப்புகள் அனுமதிக்கப்பட்ட அஞ்சல் முறையில், ஆண்டு பொது கூட்ட அறிவிப்பின் பிரதிகளை அச்சு (hard copy) வடிவில் மற்றும் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பின் பிறசேர்க்கை அறிவிப்பு மற்றும் தொலைதூர மின்னனு வாக்களிப்பதற்கான விளக்கங்கள் மற்றும் தகவல்கள், பிரதிநிதிச்சீட்டு (Proxy), வருகைச்சீட்டுடன், 2018-19ம்

விளக்கங்கள் மற்றும் தகவல்கள் பிரதிநிதிச்சீட்டு (Proxy), வருகைச்சீட்டுடன், 2018-19ம் நிதியான்டுக்கான நிறுவனத்தின் ஆண்டு அநிக்கை உட்பட, 16 ஐசிலை 2019 அன்ற திதியான்டுக்கான நிறுவனத்தின் ஆண்டு அநிக்கை உட்பட, 16 ஐசிலை 2019 அன்ற யங்குதாரர்களுக்கு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. ஆண்டு அநிக்கையின் மென் (soft copy) வடிவு மற்றும் மேற்குநிப்பிட்டுள்ள இதர ஆவனங்கள் ஆகியவை நிறுவனம்/டெபாசிட்டரி முகவர்களிடம் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 16 ஐசிலை 2019 தேதியன்று அனுப்பப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் வாக்கு உரிமையானது. கெடுத்தேதியான வெள்ளிக்கிழமை, ஆகஸ்டு 2, 2019 அன்று உள்ளபடி, செனுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் அவர்களது பங்குகளின் சரி விகிதத்திற்கு ஏற்ப இருக்கும். கெடுத்தேதியன்று உறுப்பினர் பதிவேடு அல்லது முகவர்களால் பராமரிக்கப்படும் பயன்பெறும் உரிமையானர் பதிவேட்டில் உள்ள தபர் மட்டுமே, தொலைதூர மின்னணு வாக்க மற்றும் ஆண்டு பொது கூட்டத்தில் (AGM) வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை பேறமுடியும். ஆண்டு பொது கூட்டத்திற்கு (AGM) முன்னர் தொலைதூர மின்னணு வாக்கு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீன்டும் வாக்களிக்க இயலாது.

இருபத்து நான்காவது ஆண்டுப் பொதுக்கூட்டம் மற்றும் ஈவுத்

திறுவனம் தொலைதூர மின்னணு வாக்கு வசதிக்காக M/s சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீஸல் (இந்தியா) கிமிடெட் (CDSL)-ன் சேவையை நாடியுள்ளது. தொலைதூர மின்னணு வாக்கு வசதி கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் செயவில் இருக்கும்.

தொடங்கும் காலம்

: செவ்வாய்கிழமை, ஆகஸ்டு 6, 2019 கா 9.00 மணி முதல் (இந்திய நேரப்படி) வியாழக்கிழமை, ஆகஸ்டு 8, 2019 மாலை 5.00 மணி வரை (இந்திய நேரப்படி)

3 ஆகஸ்டு 2019 தேதி முதல் 9 ஆகஸ்டு 2019 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து)

தொகைக்காக உறுப்பினர்கள் பதிவேடு மூடப்பட்டிருக்கும் நாட்கள் தொலைதூர மின்னணு வாக்கு பதிவு ஆகஸ்டு 8, 2019 மாலை 5.00 மணிக்கு பிறகு அனுமதிக்கப்படமாட்டாது மற்றும் தொலைதூர மின்னணு வாக்கு பதிவு வசதி தடை செய்யப்பட்டுவிடும்.

கைப்பட்டுக்கும்.
கூட்ட அறிக்கை அனுப்பப்பட்டதற்கு பின்னர் நிறுவன பங்குகளை வாங்கி
உறுப்பினரான நபர்கள் மற்றும் கெடுத்தேதியன்று அதாவது ஆகஸ்டு 02, 2019 அன்று
பங்குகளை வைத்திருப்பவர்கள், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு
அத்துடன் கூடிய இணைப்புகள், ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பின் பிற்சேர்க்கை
மற்றும் 2018-19 ஆண்டு அறிக்கை ஆகியவற்றை பெறுவதற்கு நிறுவனத்திற்கு
அல்லது RTA M/s.கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் விமிடெட்-க்கு கேளிக்கை
அனுப்பி கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான நடைமுறையை பின்பற்றி பயனர் குறியீடு (user ID) மற்றும் கடவுச்சொல்லை (password) பெற்று கொள்ளலாம். மேலும் மென் வடிவிலான (soft copy) அறிவிப்புகள் மற்றும் 2018-19 ஆண்டு பொது வந்து வின் அடிகளின் இணையத்தாமான (www.swelectes.com) - வீ முதவீட்டாவி அநிக்கை நிறுவனத்தின் இணையத்தாமான (www.swelectes.com) - வீ முதவீட்டாவி பக்கத்தின் கீழும் மற்றும் CDSL இணையத்தாமான (www.evotingindia.com)- அம் கிடைக்கப்பெறும். உறுப்பினர் CDSL-ல் ஏற்கனவே தொலைதூர மின்னனு வாக்கு அளிக்க பதிவு செய்திருப்பின் அவர்கள் அதே பயனர் குறியீடு (user ID) மற்றும் கடவுச்சொல்லை (password) பயன்படுத்தி தொலைதூர மின்னனு வாக்கு முலம் வாக்களிக்க முடியும்

வாகனிக்க முடியும். தொலைதூர மின்னனு வாக்கு குறித்த ஏதேனும் சந்தேகங்கள் / குறைகள் இருப்பின், கூறப்பினர்கள் நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவரான M/s.கேமியோ கார்ப்பரேட் சர்வீசல் விமிடெட், சுப்ரமணியன் பில்டிங், எண்.1, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை - 600 002 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் பெயர்: திரு.P. முரளிதரன், உதவி மேலாளர், மின்னஞ்சல் முகவரி: murali@cameoindia.com தொலைபேசி: +91-44-28460390, தொறைதகவி: +91-44-28460129. உறுப்பினர்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently Asked Questions ("FAQS") மற்றும் மின்னனு வாக்கு குறிப்பேட்டை (e-voting manual) https://www.evotingindia.com இணையதளத்தில் "உதவி" பிரிவில் (help section) பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.com என்ற (help section) பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.com மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

குழுமத்தின் ஆணைப்படி ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் விமிடெட்டுக்காக

ஒம்/-ரா. சதீஸ்குமார்

17.07.2019

நிறுவன் செயலாளர்

தருமபுரி, தீருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியிகுமரி

THEHINDO All Edition (Vernacular Lagge)

For SWELECT ENERGY SYSTEMS LIMITED

Company Secretary